

செய்தி வெளியீடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு கோவிட்-19 தொற்று ஏற்பட்டுள்ளது தொடர்பான செய்தி வெளியீடு

வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியில் பூங்காவில் உள்ள 13 ஆசிய சிங்கங்களுக்கு கோவிட் -19 அறிகுறிகள் உள்ளதாக கடந்த 03.06.2021 அன்று கண்டறியப்பட்டது. சில சிங்கங்களுக்கு அறிகுறிகள் தென்பட்டதுடன் நீலா என்ற 9 வயது உள்ள பெண் சிங்கம் அன்று மாலை உயிரிழந்தது, இதேபோன்ற நிகழ்வுகள் ஐதராபாத், ஜெய்பூர் மற்றும் உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள இட்டாவா ஆசிய இடங்களில் உள்ள, ஆசிய சிங்கங்கள் காணலா நடைபெறும் பூங்காக்களில் உள்ள சிங்கங்களுக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து அனைத்து ஆசிய சிங்கங்களும் தனிமைப்படுத்தப்பட்டது. பூங்கா அதிகாரிகளால் உயிரியில் பூங்காவில் உள்ள சிங்கங்கள் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டு தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகத்தினரை கலந்தாலோசித்து நோயுற்ற சிங்கங்களை குணப்படுத்தும் பொருட்டு நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் இதர மருந்துகள் வழங்கப்பட்டது. தொற்றிக்கேற்ப மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டது. சிங்கங்களின் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு இந்திய தேசிய மருத்துவ கழகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள, போபாலில் உள்ள ICAR-NIHSAD என்ற ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

மேலும் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலை கழகம் மருத்துவ வல்லுநர்களை பூங்காவின் கால்நடை மருத்துவர்களுக்கு உதவும் பொருட்டு அனுப்பியுள்ளது. இக்குழுவானது பூங்காவில் உள்ள இதர விலங்களுக்கு SARS-CoV2 தொற்று பரவாமல் பாதுகாப்பது குறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. மேலும் தடுப்பு நடவடிக்கையாக விலங்குகளை கையாளும் பணியாளர்கள் உரிய பரிசோதனைகள் மேற்கொள்ளுமாறு கடந்த 03.06.2021 அன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. பூங்காவில் உள்ள விலங்குகளின் நிலை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடந்த 20.04.2021 முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து உயிரியில் பூங்காக்களில் பார்வையாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 03.06.2021 அன்று விலங்குகளை கையாளும் பணியாளர்களுக்கு சிறப்பு முகாம் ஒன்று நடத்தப்பட்டு 61 சதவீத பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. விலங்குகளிடமிருந்து எடுக்கப்பட்ட SARS-CoV2 நுண்ணுயிரியின் மரபணுவினை வகைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வரும் ஆய்வகமான LaCONES-CCMB என்ற ஆய்வகம் விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பது குறித்து உரிய அறிவுரைகளை வழங்கியுள்ளது. மேலும் துறையின் அலுவலர்கள் இது குறித்து தேசிய அளவில் உள்ள துறை நிபுணர்கள் மற்றும் விஞ்ஞானிகளுடன் கலந்தாலோசனை செய்து வருகின்றனர்.

Issued by Environment & Forest
Department, Secretariat
Amraf
4-6-21

சிறப்புச் செயலாளர் (வனம்)
கற்றுக்குழல் வனத்துறை
தலைமைச் செயலகம், சென்னை-600 009

Press Note

Incident of outbreak of COVID-19 in Asiatic Lions at Arignar Anna Zoological Park, Vandalur

A COVID-19 outbreak was reported in the Asiatic lions at Arignar Anna Zoological Park, Vandalur on 3rd of June, 2021. Few of the lions were found symptomatic and one of them- a 9 year old lioness, Neela succumbed to the disease on the evening of 3rd June. Similar incidents were reported earlier at Hyderabad zoo, and the lion enclosures at Jaipur zoo and Etawah lion safari. The zoo officials have immediately quarantined all the Asiatic lions and with the help of the vets and under the supervision of the seniors vets of Tamil Nadu Veterinary University treatments have been started with the antibiotics and other prophylactic drugs. Swab samples from the 11 Asiatic lions were sent to ICAR-NIHSAD lab (ICMR approved), Bhopal for tests and further samples of tigers and other large mammals are being sent for testing.

On the request of the Government, TANUVAS hasrushed a team of experts to assist vets at AAZP for the diagnostics and treatments of the animals at AAZP. They would also be working with the vets at AAZP in ensuring that the animals in other zoos and in the wild are safeguarded from the SARS-CoV-2 virus. The AAZP officials have been instructed to immediately get the RT-PCR tests done for all its animal handlers and other concerned staff as preventive measure. The situation is being monitored round the clock at all levels. As a precautionary measure, Government had closed all the zoos to visitors in the State since April 20th, 2021. As a safety measure a vaccination drive is being conducted by the AAZP officials and 61% of the large cat animal handlers have been vaccinated by 3rd June 2021. Hyderabad based Centre for cellular and Molecular Biology that is an approved animal SARS-CoV-2 virus sequencing centre by the Central Zoo Authority has extended support to sequence this strain of virus for better understanding of this zoonotic transmission that would help in preventive measures and appropriate treatments. A nationwide consultation process has also been started by the senior officials involving domain experts and scientists.

*Issued by Environment &
Forest Department, Secretariat*

*சிறப்புச் செயலாளர் (வனம்) 4-6-21
சுற்றுச்சூழல் வளத் துறை
தலைமைச் செயலகம், சென்னை-600 009*